

உங்களது மேம்படுத்தப்பட வைட்டமின்களின் டோஸ்



மல்டிவைட்டமின் வைட்டமின் D வைட்டமின் B12 வைட்டமின் C

வெஸ்மிஜ் பிரைம் அப்சார்விட் அறிமுகப்படுத்துகிறோம்,
Sublispray™ தொழில்நுட்பத்துடன், வைட்டமின்களை எடுத்துக்கொள்வதற்கான பயனுள்ள வழி

மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது

- 1 உடட்ச்சத்துக்களை விரைவாக உட்கிரகித்தல்
- 2 சப்ளி-ஸ்ப்ரே என்பது 90% வரை செயல்திறனை கொண்ட ஒரு மாற்று வழி
- 3 விழுங்குவதில் சிரமம் உடையவர்களுக்கான சிறந்த இணக்கம்



பயனுள்ள பலன்களுக்காக வேகமாக உட்கிரகிக்கும் திறன்



தொழில்நுட்ப ரீதியில் முதல் முறை



சிறந்த சுவை



மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது

வெஸ்டிஜ் பிரைம் அப்சார்வி: என்றால் என்ன?

வெஸ்டிஜ் பிரைம் அப்சார்விட் உங்கள் பாரம்பரிய மருந்து எடுக்கும் முறையை அதிநவீன, விரைவாக உட்கிரகிக்கும் வடிவமாக மாற்ற உதவுகிறது. இது ஒரு புதுமையான, விரைவாக மற்றும் தீர்மானமான சப்ளிங்குவல் ஸ்ப்ரே ஆகும். இது வழக்கமான வைட்டமின் எடுத்துக்கொள்ளும் முறையை மேம்படுத்துகிறது மற்றும் மேம்பட்ட பலன்களுக்கு விரைவான உட்கிரகித்தலை வழங்குகிறது.

சப்ளிங்குவல் டோஸ் வடிவத்தின் நன்மைகள்:

சப்ளிங்குவல் முறை முதலில் ஏற்படக்கூடிய மெட்டபாலிசத்தை தவிர்க்கிறது, எனவே முறையான சுழற்சியில் வைட்டமின்களை விரைவாக உட்கிரகிப்பதற்கு உதவுகிறது. இரத்த நாளங்களைப் பயன்படுத்தி வைட்டமின்கள் நேரடியாக முறையான சுழற்சியை அடைகின்றன மற்றும் மேம்பட்ட பலன்களுக்கு விரைவான உட்கிரகித்தலை வழங்குகிறது.

ஏன் வெஸ்டிஜ் பிரைம் அப்சார்வி?

உடலின் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அமைப்புகள்/உறுப்புகள் சிறந்த திறனை விட குறைவாக செயல்படுவதே பெரும்பாலான நோய்களின் வெளிப்பாடுகள் ஆகும். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், இது முக்கிய ஊட்டச்சத்துகளின் குறைபாடுகளால் ஏற்படுகிறது. சிறந்த ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்திக்கான ரகசியம், உறுப்புகளுக்குச் செல்லும் ஊட்டச்சத்துக்கள் போதுமான அளவில் சென்றடைவதற்கும் நேரடியாக தொடர்புடையது.

தனித்துவமிக்க sublispray™ தொழில்நுட்பத்துடன் கூடிய வெஸ்டிஜ் பிரைம் அப்சார்விட் முக்கிய உறுப்புகளை இலக்காகக் கொண்டு மிகத் திறம்பட விரைவான உட்கிரகித்தலை செயல்படுத்துகிறது.

வெஸ்டிஜ் ப்ரைம் அப்சார்வி: அடிப்படைக்கோட்பாடு:

- 90% ஊட்டச்சத்துக்கள் உட்கிரகிக்கப்படுகின்றன
- பயனுள்ள பலன்களுக்காக விரைவான முறையில் வாய்வழியே உட்கிரகித்தல்
- விழுங்குவதில் சிரமம் உடையவர்களுக்கான சிறந்த இணக்கம்



வெஸ்டிஜ் ப்ரைம் அப்சார்வி- ஐப் பயன்படுத்துவதற்கான வழிமுறைகள்:

- பயன்படுத்துவதற்கு முன் நன்றாக குலுக்கவும்
- நேரடியாக நாக்கின் கீழ் ஸ்ப்ரே செய்யவும்

சப்ளிங்குவல் ஸ்ப்ரே ஏன் அவசியம் தேவை?




மாத்திரைகளின் அளவு காரணத்தால்
84%
பேர் மருந்து எடுத்துக் கொள்ளத் தயங்குகிறார்கள்



40%
பேருக்கு மாத்திரைகளை விழுங்குவதில் சிரமம் உள்ளது

மூலம்: www.tinyurl.com/hotopills

மற்ற டோஸ் வடிவங்களுடன் ஒப்பிடுகையில்
சப்ளிங்குவல் ஸ்ப்ரே மூலம் முக்கிய
உடைச்சத்துக்கள் 90% வரை உட்கிரகிக்கப்படுகிறது



மூலம்: பிசிசியன்ஸ் டெஸ்க் ரெபரென்ஸ், 48வது பதிப்பு, பக்கம் 1331



வெஸ்டிஜ்
பிரைம் அப்சார்விட
வைட்டமின் C:

ஆன்டிஆக்ஸிடெண்டாக செயல்பட்டு ஃப்ரீ ரேடிக்கல்களால் ஏற்படும் செல் டிசுதத்தைத் தடுக்கிறது

நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க உதவுகிறது மற்றும் சளி மற்றும் இருமல் போன்ற தொற்றுநோய்களில் இருந்து உடைபாது காக்கிறது

ஆரோக்கியமான தோல், இரத்த நாளங்கள், எலும்புகள் மற்றும் குருத்தெலும்புகளை பராமரிக்க உதவுகிறது

ICMR* அறிவுறுத்தலின் படி, வயது வந்தவருக்கு தினமும் 80mg வைட்டமின் C உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது

ஒரு நாளைக்கு 3 ஸ்ப்ரேகள்



வெஸ்டிஜ்
பிரைம் அப்சார்விட
வைட்டமின் B12:

இது உணவை செல்லுவார் ஆற்றலாக மாற்றும் உலின் திறனை மேம்படுத்துகிறது. இதனால் ஆரோக்கியமான ஆற்றலையைப் பராமரிக்கிறது.

நரம்பு ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது

இரத்த சிவப்பணுக்கள் உருவாவதை ஆதரிக்கிறது

ICMR* அறிவுறுத்தலின் படி, வயது வந்தவருக்கு தினமும் 2.2mcg வைட்டமின் B12 உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது

ஒரு நாளைக்கு 1 ஸ்ப்ரே

*இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்



வெஸ்டிஜ் பிரைம் அப்சார்விட வைட்டமின் D:

நோயெதிர்ப்பு செயல்பாட்டை ஆதரிக்கிறது

உடலில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸை உட்கிரகிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் உதவுகிறது. இதனால் நல்ல எலும்பு ஆரோக்கியத்தை பராமரிக்கிறது.

ஆன்டி-இன்ஃபிளேமட்டரி பண்புகள் உள்ளன

ICMR * அறிவுறுத்தலின் படி, வயது வந்தவருக்கு தினமும் 600 IU வைட்டமின் D உட்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது

ஒரு நாளைக்கு 1 ஸ்ப்ரே



வெஸ்டிஜ் பிரைம் அப்சார்விட மல்டிவைட்டமின்:

உணவு மற்றும் உடலின் தேவைக்கு இடையே உள்ள ஊட்டச்சத்து இடைவெளியை பூர்த்தி செய்ய உதவுகிறது

ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

உடலின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் தினசரி பராமரிப்புக்கும் உதவுகிறது

அதிக ஆற்றல் அளவை பராமரிக்க உதவுகிறது

ஒரு நாளைக்கு 3 ஸ்ப்ரேகள்

*இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்

நீங்கள் சப்ளி-ஸ்ப்ரே செய்ய முடியும்போது ஏன் விழுங்க வேண்டும்?



மல்டிவைட்டமின்

வைட்டமின் D

வைட்டமின் B12

வைட்டமின் C



பயனுள்ள பலன்களுக்குகாக வேகமாக உட்கிரகிக்கும் திறன்



தொழில்துறையில் முதல் முறை



சிறந்த சுவை



மருத்துவர்களால் உருவாக்கப்பட்டது



வெஸ்டிஜ் பிரைம் அப்சார்விட வீடியோவைப் பார்க்க QR குறியீட்டை ஸ்கேன் செய்யவும்